தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
பங்குனி 26, விசு - திருவள்ளுவர் ஆண்டு - 2033
2002 ஏப்ரல் 9, செவ்வாய்க்கிழமை

மாண்புமிகு பேரவைத் தலைவர் **டாக்டர் கா. காளிமுத்து** *அவர்கள் தலைமையில் காலை 10-00 மணியளவில் பேரவை கூடியது.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்:

" ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து."

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

[குறிப்பு: ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]

1. அறிவிப்புகள்

(அ) உறுப்பினர் திரு. பரிதி இளம்வழுதி விடுதலை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடமிருந்து 8-4-2002ஆம் நாளிட்ட கடிதத்தில் கீழ்க்காணும் செய்தி வரப்பெற்றுள்ளது:*

"We have the honour to inform that Thiru Parithi Ellamvazhuthi, M.L.A., Egmore Constituency who was arrested at 8-45 hours today, 8th April 2002 in P-1, Pulianthoppu Police Station, Crime Number 212/2002 was released on bail at 18-50 hours."

2. தகவல் கோரல்

(அ) உறுப்பினர் கொடுத்துள்ள முன்னறிவிப்பு

THIRU C. GNANASEKARAN: We have already given an Adjournment Motion.